

ஆரிய பஜனமிர்தம்.

(முதல் பாகம்.)

17 NOV 1931

இஃது

ஆரிய உபதேசகர்,

எம். ஜே. சர்மா அவர்கள்

வெளியிட்டது.

Published with the Funds kindly given by
Raja Bahadur SAIT NARAYANALAL BENSILAL
BOMBAY.

விலாசம்:—

எம். ஜே. சர்மா,

ஆரிய உபதேசகர்,

மதுரை. S. I.

மதுரை, விவேகானந்தா பிரஸில் பதிப்பிக்கப்பெற்றது.

Registered Copy Right] 1931

[Price As. 1

ஓம்

ஆர்யஸமாஜின் மூலகாரணர்

பூமத் மகரிஷிதயாநந்த ஸரஸ்வதியாரின் சமஸ்காரவிதியிலிருந்து
எடுத்தேழுதப்பட்ட

ஈஸ்வர பிரார்த்தனை.

உபாஸனை, ஸ்தூதி, மந்திரங்கள்.

(1) ஓம் விஸ்வானி தேவ ஸனிதர் துரிதானி பராஸுவயத்
பத்ரம் தந் ஆஸுவ.

(யஜுர், அத் 30, மந்த் 3.)

அர்த்தம்:—(ஹே, (ஸனித:) ஸகலஜெகத்தையும் படைத்தகர்த்
தாவே! ஸகல ஐஸ்வரியங்களின் இருப்பிடமாக (தேவா) சுத்தஸ்
வருபா! எல்லாசுகத்திற்கும் தாதாவே! பரமேஸ்வரரே! தாங்கள்
தயைகூர்ந்து (நஹ:) எங்களுடைய (விஸ்வானி) ஸம்பூரண (துரி
தானி) தூர்குணம் தூர்ஆசை, துக்கம், முதலியவற்றை (பராஸுவ)
வில்க்குவீராக (யத்) எது (பத்ரம்) கல்யாண, குண, கர்ம, ஸ்வ
பாவங்களைத் தரவல்லதோ (தத்) அவ்வாறான எல்லாவற்றையும்
எங்களுக்கு (ஆஸுவ) கிடைக்கும்படி அருள் புரிவீராக.

(2) ஓம் ஹிரண்ய கர்ப்ப:ஸமவர்த்த தாக்ரே பூதஸ்யஜாத:
பதிரேக ஆஸீத ஸ, தாதார ப்ருதிவீம் த்யாமுதேமாம் கஸ்மை
தேவாய ஹவிஷாவிதேம.

(யஜுர், அத் 13, மந்த் 4.)

அர்த்தம்:—(ஹிரண்யகர்ப்ப:) சயம்பிரகாசராய், யாரொரு
வர் எல்லாவற்றிற்கும் பிரகாசத்தைக் கொடுத்து சூர்ய, சந்திராதி
களை உற்பத்திசெய்திருக்கிறாரோ அவர் (பூதஸ்ய) உற்பத்திசெய்
யப்பட்ட உலகத்திற்கு சம்பூரணமாக (ஜாத:) பிரசித்தராய் விளங்
கும் (பதிவீ) ஸ்வாமியாயும் (ஹஹ) ஒரே சேதன ஸ்வருபராயும்
(ஆஸீத்) இருந்தார். (யக்ரே) ஏவர் எல்லா உலகங்களையும் உற்பத்தி
செய்து பூர்வ (ஸமவர்த்த) வர்த்தமானங்களை அறிந்திருக்கிற
ரோ (இமாம்) அந்த பரமாத்மா இந்த (ப்ருதிவீம் பூமியை) உதா
இன்னும் (த்யாம்) சூர்யாதிகளைக் (தாதார) கொடுத்திருக்கிறார்.
நாம் அப்பேறப்பட்ட (கஸ்மை) சுக ஸ்வருபரான (தேவாய) சுத்த
பரமாத்மாவை (ஹவிஷா) தெரிந்துகொள்ள தக்க யோகாப்பியா
சத்தை அதிக பிரயாசையோடும் (விதேம) விசேஷபக்தியோடும்
செய்வோமாக.

(3) ஓம் ய, ஆத்மநா பலதாயஸ்ய விஸ்வ உபாஸதே பிரஸிஷம் யஸ்ய தேவா: யஸ்யச் சாயா ம்ருதம் யஸ்ய ம்ருத்பு: கஸ்மை தேவாய ஹவிஷா விதேம.

(யஜூர், அத் 25, மந்த் 31.)

அர்த்தம்:—(ய:) அந்த (ஆத்மநா:) ஆத்ம ஞானத்தையும் (பலத:) பொதுஜனங்களுக்கு சரீர பலத்தையும் கொடுக்கப்பட்ட (யஸ்ய) அவரை (விஸ்வே) எல்லா (தேவா:) வித்வான்களும் (உபாஸதே) உபாசனை செய்கிறார்கள். இன்னும் (யஸ்ய) அவருடைய (ப்ரஸிஷம்) பிரத்தியக்ஷ ஸத்திய ஸ்வரூபமான ஆக்ஷை இன்னும் நியாயமாக அவரால் அளிக்கப்படும், தண்டனையை எல்லோரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். இன்னும்(யஸ்ய) யாரொருவர் (ச்சாயா) அவர் கிருபையால் (அமிர்தம்) மோக்ஷசகம் கிடைக்குமென்பதை மறந்து (யஸ்ய) அவரை நம்புவதில்லையோ, அவரை நம்பி பக்திசெய்வதில்லையோ, அப்பேர்ப்பட்டவர்களை எம்பாறை முதலிய துக்கங்களால் பீடிக்கச்செய்கிறார். ஆதலால்நாம்(கஸ்மை) சுகஸ்வரூபரான (தேவாய) ஸகலவித ஞானத்தையும் தரவல்ல பரமாத்மாவின் அருளைப் பெறுவற்காக (ஹவிஷா) ஆத்மாவின் உள்ளன்போடு (விதேம)பக்தி செய்வதிலும் அவருடைய ஆணையின்படி நடப்பதிலுமாகச் சதா இருப்போமாக.

(4) ஓம் ய, ப்ராணதோ நிமிஷதோ மஹித்வைகஇத் ராஜா ஜகதோ பபூவ. ய, ஈஸே அஸ்ய துவிபதஸ் சதுஷ்பத: கஸ்மை தேவாய ஹவிஷா விதேம.

(யஸூர், அத் 23, மந்த் 3.)

அர்த்தம்:—(ய:) யார் (ப்ராணத:) பிராணன்களை இன்னும் (நிமிஷத:) பிராணனில்லா ரூபமான ஜகத்தையும் (மகித்வ) தன்னுடைய அளவுகடந்த மகிமையால் உண்டாக்கினாரோ அவர்(ஏக, இத்) எல்லோருக்கும் ஒரே ராஜாவாக வீற்றிருக்கிறவராக (பபூவ) இருக்கிறார். (யஹ) அவர் (அஸ்ய) இந்த (துவிபத:) மனுஷ்யர்களுக்கும் (ச்சதுஷ்பத) பசு முதலிய பிராணிகளையும் (ஈஸே) சிருஷ்டிக்கிறார். நாம் அந்த (கஸ்மை) சுகஸ்வரூபராய், (தேவாய) சகல ஐஸ்வரியங்களையும் தரும்படியான பரமாத்மாவை(ஹவிஷா)சகல வித உத்தமசாமக்கிரியையினால்விசேஷமான பக்திசெய்வோமாக.

(5) ஓம் என த்யௌருக்ராப்ருதிவீச, த்ருடா எனஸ்வ: ஸ்தபிதம் என நாக:- யோ அந்த்ரிக்கேஷ ரஜஸோ விமான; கஸ்மை தேவாய ஹவிஷா விதேம.

(யஜூர், அத் 32, மந்த் 6.)

அர்த்தம்:—(என) எந்தக் கடவுள் (உக்ரா) ருத்திர ஸ்வரூப ராபுள்ளவரோ, எவர் (த்யௌ) சூர்யாதி (க்ஷா) இன்னும் (ப்ருதிவீ) பூய்யைக் (த்ருடா) கொடுத்தாரோ, (என) எந்த ஈஸ்வரன் (ஸ்வஹா) சுகத்தை (ஸ்தபிதம்) க்கொடுத்தாரோ இன்னும் (என) எந்த ஈஸ்வரன் (நாகஹ) துக்கமில்லா மோக்ஷத்தைக் கொடுக்கிறாரோ (பஹ) அந்த ஈஸ்வரர் (அந்தரிக்கேஷ) ஆகாசத்தில் பக்ஷிகள் பறப்பதுபோல் (ரஜஸஹ) எல்லா உலகங்களையும் அந்தரத்தில் படைத்து (விமானஹ) விசேஷவேகத்தோடு அவற்றைச் சுற்றச் செய்கிறார். நாம் அந்த (கஸ்மை) சுக ஸ்வரூபரான (தேவாய) வணக்கத்தக்க பாப்ரம்மத்தின் பிரார்த்தத்திற்காக (ஹவிஷா) எல்லாவித சாமர்த்தியத்துடன் (விதேம) அளவுகடந்து பக்திசெய்வோமாக.

(6) ஓம் ப்ரஜாபதே ந. த்வதே தாந்யந்யோ விஸ்வா ஜாதானி பரிதா பபூவ. யத்காமாஸ்தே ஜஹுமஸ்தன்ஜே அஸ்து வ்யம் ஸ்யாம பதயோ ரயீணம்.

(ரிக், மண்ட் 10, சூக்த் 121, மந்த் 10)

அர்த்தம்:—எல்லா பிரணைகளுக்கும் அதிபதியாயுள்ள பா மாத்மாவே! (த்வத்) உங்களைத் (அந்யஹ) தவிர வேறு ஒன்று மில்லை. தங்களை (விஸ்வா) எல்லாவிதமான (ஜாதானி) உற்பத்தியாயுள்ள சேதன, அசேதன வஸ்துக்களென்றும் (பரி, பபூவ) விலக்குவதில்லை. தாங்கள் யாவற்றினும் உயர்ந்தவர். (யத்காமாஹ) எல்லா வஸ்துக்களை விரும்பும்படியான (தத்) எங்கள் விருப்பத்தின்படி யாவற்றினும் (நஹ) நாங்கள் சித்திபெறுமாறு (அஸ்து) அருள்புரிவீராக. (வ்யம்) எங்களுக்கு (ரயீணம்) தன முதலிய ஐஸ்வரியங்களை (பதயஹ) ஸ்யாம) கிடைக்கச் செய்யும்.

(7) ஓம் ஸ, நோ, பந்துர் ஜனிதா ஸ விதாதா தாமானி வேத புவனானி: விஸ்வா. யத்ரதேவா அம்ருதமான ஸானாஸ்த்ரி தியே தாமன்ன த்யை ரயந்த்த.

(ய்ஜூர், அத் 32, மந்த் 10.)

அர்த்தம்:—(ஸஹ) அந்த பரமாத்மா (நஹ) நமக்காக (பந்துஹு) பந்துவுக்குச் சமானமாயிருக்கிறார். (ஹ) அவர் (ஐனிதா) எல்லா உலகத்தையும் படைத்து (விதாதா) எல்லா வேலைகளையும் பூரணமாகச் செய்திருக்கிறார். (விஸ்வா) ஸம்பூரணமான அவர் (புவனூனி) எல்லா உலகங்களையும், (தாமானி) நாமம், ஸ்தானம், ஜன்மங்களையும் (வேத) அறிகிறார். (யத்ரா) எவ்வித (க்ருதியே) ஸம்சார சுக துக்கங்களில்லாத நித்யானந்த யுக்தர்கள் (தாமன்ன) மோகஷ ஸ்வரூபதாராணம் செய்யத்தக்க பரமாத்மாவிடம் (அமுர்தம்) மோகஷத்தைப் (ஆனலாஹ) பெற்றுக்கொண்டு (தேவாஹ) வித்துவான்கள் (த்யைரந்த) சுயேகையாக வசிக்கிறார்கள். அந்த பரமாத்மா நம்முடைய குருவும், ஆசாரியரும், ராஜாவும், நியாயதிஸ்வரரும் ஆவார், நாம் சதாவும் அவரிடம் பக்தியைச் செலுத்திக்கொண்டிருப்போமாக.

(8) ஓம் அக்னே நய ஸூபதா ராயே அஸ்மான் விஸ்வானி தேவ வயுனூனி வித்வான் யுயோத்யஸ் மஜ்ஜுஹூரான மேனோ பூபிஸ்டாந்தே நம உக்திம் விதேம.

யஜூர், அத் 40, மந்த் 16.)

அர்த்தம்:—(அக்னே) எல்லா உலகங்களையும் பிரகாசிக்கச் செய்யும்படியான சுயம்பிரகாசரே¹ ஞானஸ்வரூபரே (தேவா) சகலவித சுகங்களுக்கும் தாதாவே! பரமேஸ்வரரே! தாங்கள் வித்வான் எல்லாவிதங்களிலும்பூரணமாகத் தேர்ந்தவர். தயவு செய்து தர்ங்கள் (அஸ்மான்) எங்களுக்கு மெஞ்ஞானமும் ராஜ்ய முதலிய ஐஸ்வரியங்களும் பிராப்தமாவதற்கு (ஸூபதா) நல்ல தர்மயுக்தமான நண்பர்களின் மூலமாக (விஸ்வானி) சம்பூரணமாக வயுனூனி உத்தம கருமங்கள் (நய) புரியும்படிசெய்யுங்கள். (அஸ்மத்) எங்களிடமிருந்து (ஜுஹூருனம்) கபடமான சிந்தையோடு கூடிய (ஏனஹ) நாங்கள் (தே) தங்களை (பூபிஸ்டான்) அநேகவிதத்தில் ஸ்துதிருபமாக (நமஉக்திம்) மிகுதாழ்மையோடு ஸ்தோத்திரம் (விதேம) ஸதா செய்வோமாக, சதா ஆனந்தத்துடனிருப்போமாக.

ஓம் சார்தி: சார்தி: சார்தி:

பிரணவத்தின் மகிமை.

விருத்தம்.

ஓம் எனச் சொல்வதுதான் உற்றதோர் கடவுள்நாமம்
ஓம் எனச் சொல்வதுதான் உலகிற்கு இன்பமூட்டும்
ஓம் எனச் சொல்லித்தேவர் முனிவர்கள் வாழ்வயர்த்தி
ஓம் என வாழ்த்திவாழ்த்தி உயர்ந்தநற் பதவிபெற்றார்.

1. (ஐந்துகரணுக்கினாய் என்ற மெட்டு) பிரயாக், ஆதி.

- 1 ஒமெனும் அக்ஷரத்தை உண்மையுடன் வுச்சரித்து
மேம் பதவி யடைவாய் மனமே
மென் மேனும் நீ தினமே
- 2 ஓம் கணபதி யென்பார் உறுதியாய் முன்னே நின்று
தான்துதி செய்வார்களே மனமே
தாரணியில் உள்ளவர்கள்
- 3 ஆதி சிவனும்தில் அடங்கினு ரன்பாகவே
ஆனதால் நீ யறிந்து மனமே
ஆனந்தத்தி லர்ழந்திடுவாய்
- 4 ஒமெனும் ப்ரணவத்தை உபதேசம் செய்தாரன்று
மாமயில் வேல் முருகன் மனமே
மா கயிலை ஈஸ்பரர்க்கே !
- 5 ஓம் நமோ நாரணுவென்று றுதியாய் ப்ரஹ்மாதன்
தான் துதி செய்து கொண்டே மனமே
தான் றெயித்த நற்பதமே
- 6 ஒமெனும் மந்திரத்தை ஒருமுறை நீ யுரைத்தால்
தேவர்களின் பெயரை மனமே
சிந்தனை நீ செய்தது போல்
- 7 காருண்யத் தயானந்தர் கருதினாரிப் பதத்தை
பராய் ஆர்ய ஸமாஜில் மனமே
பாங்குடனே அங்கு சென்று

- 8 ஆர்ய ஸமாஜர் தனில் அனவாதங் கொண்டாடும்
ஆர்ய பெய். ஜே. ஷர்மாஜீ மனமே
அறிவிப்பா ரர்த்தங்களை
- 9 ஒமெனும் மாபொருளில் உலகமே சூழ்ந்திருக்க
நீ மறவாது சொல்வாய் மனமே
நேர்ந்த வினை தானகல
- 10 உண்மைபுடன் உரைத்தேன் நன்மையடையவென்று
உறுதியுடனே முத்து மனமே
யிருதயஞ் சாக்ஷியாக (ஒமெனும்)

2. (ஆண்டிப்பண்டாரம் என்ற வர்ணமேட்டு.)

ஓம் பிரணவமே சரியாம்	பிரணவமே உலகினில்	
மேம்பாடிவே சிறந்த	விற்பனராம் இந்தியரே	
நாம் பாடி பேற்றுவதும்	நாவினிலே போற்றுவதும்	(ஓம்)
தங்கு சிவமதவகுப்பும்	சாறும் விஷ்ணு பதவகுப்பும்	
பங்கமறக் காலை மூலை	பக்தி பூஜை பண்ணுவதும்	(ஓம்)
இருவகை மதத்தில் வாழும்	இந்துமகாவாசிகளே	
இருவகையும் ஒருவகையாய்	எண்ணி நீங்கள் போற்றுவதும்	(ஓம்)
பஞ்சாட்சரங்களிலும்	பால்பழந்தேங்காய் களிலும்	
நெஞ்சார் வாமுத்திரேம	நிட்டையாதி கட்டுவதும்	(ஓம்)
கரண திரிகோணமெல்லாம்	காணவரும் ஈஸ்வரனல்	
சாண கமலப்புதமே	சகலயோக்கும் முந்தி நிற்கும்	(ஓம்)
கங்கையணி மாதவனை	கற்பகவிநாயகனை	
சங்கையணி பொற்காளை	ஷண்முகனைப்போற்றிசெய்யும்	(ஓம்)
மெஞ்ஞான தீட்சைபுத்தி	வேதாந்த நெறி துலக்கு	
அஞ்ஞானமே விஞ்சு	ஆத்துமந்தான் சுத்தி செய்யும்	(ஓம்)
நேசாதுகலமொடு	நித்தரித்த முத்தமதாய்	
ஆசார நீதியார்க்கம்	அவ்வளவுமே காணவைக்கும்	(ஓம்)
தேவருக்கும் அற்புதம்சேர்	சித்தருக்கும் முத்தி தரும்	
மூவருக்கு மற்றவர்க்கும்	முன்னிலையாகத் துலங்கும்	(ஓம்)
உண்பதிலும் உடுப்பதிலும்	ஒவ்வொரு நாளும் படித்து	
கண்சயனம் கொள்வதிலும்	கண்ணியமாகத் துலங்கும்	(ஓம்)
காலையில் எழுந்துவந்து	கங்கையில் நீராடிவந்து	
பாலர் மனையாருடனே	பரமதியானங் கொழிக்கும்	(ஓம்)

3. கும்மி .

- 1 ஒம் பரிசுத்த மிகுந்த வஸ்து அது
உலகத்தவர்கட் குகந்த வஸ்து ஏ
காம்பரமான கடவுள் சத்து அவன்
கும்மி தனைப்பாடி கொட்டுங்கடி.
- 2 சகல அறிவாம் சமஸ்த மூலம் சிவ
சச்சிதானந்த மடைந்த கோலம்
அகிலமுழுதம ளிக்குஞ்சீலம் அதை
அன்புடன் பாடியே கொட்டுங்கடி.
- 3 நித்திய ரீதி தயாநிதியே உந்தன்
நீர்மலத் தாளடி யாம்பணிய
சத்தியம் பெற்றிடச் செய்திடவே அவன்
ஸ்தோத்திரம் பாடி யடியுங்கடி.
- 4 பிறப்பு மிறப்பு மில்லாதவண்டி அவன்
பேரின்ப ராஜப் பிரபுவடி
வெறுப்பொருநாளு மில்லாதவண்டி பதம்
வேண்டியே பாடி யடியுங்கடி.
- 5 வேதமொழி சருவேசனடி அதை
வேண்டியில் பாவங்கள் நாசமடி
ஓதும் பிரணவ நாதமதை நன்றாய்
ஓங்கியே பாடி யடியுங்கடி.

திண்டாமையொழித்தல்.

ஸ்ரீமான் சந்திரபாரதியார் கீதம் (நொண்டிச் சிந்து.)

திண்டாத ஜாதியொன்றுண்டோ—உலகில்
ஜெனன மெடுத்திருக்கும் மனிதரிலே
வேண்டாத ஜாதியொன்றுண்டோ—இந்த
வேற்றுமை யெல்லாம் மதுமுதற் கொண்டோ
ஆண்டவன் சந்நிதியிலே—இதற்கு
அணுவளவாகிலும் ஆதர விவலை
வேண்டாமிக் கொடிய விதி—இதை
விலக்குவீர் அகம் துலக்கிடு வீர்
சூரியன் அணுதினமும்—வானில்
தோன்றுகின்ற னுங்கள் வீட்டி னிலே

பெரிய ஒளி வீசி—யவர்க்குப்

பிடியளவாயொளி வீச வுண்டோ

மாரி வரிசிக் கையிலே—உங்கட்கு

மலையைப் போல் பெரும் பெரும் கட்டியுமாய்
ஊரிலச்சாதி யினர்க்குச்—சிறு

ஊசியைப் போலவும் பெய்வ துண்டோ

இந்திய பெருமதத்தில்—பிறந்து

இனிமையாய் ராமன் கிருஷ்ணன் சாம்ப சிவன்
கந்தனெனப் பேர் வகித்து—அழைத்தால்

கைகட்டி வாய்புதைத்து நிற்பவர் தமைச்
சின்தையில் தீமை என்மெண்ணி—அருகில்

சிறிதும் நெறுங்கி வரக் கூடாதென்பீர்

அந்தோ அரியாயம் அவர்—அந்ரிய

மதக்குழியில் விழுகின் மனார்

பாதிரி மதத்தினிலே—சேர்ந்து

பழையுசட்டை தொப்பிகள் மாட்டிக் கொண்டு

ஜாதியில் கிருஷ்தவன் யான்—என்பேர்

ஜான், ஜார்ஜ், ஜாக், ஜோன்ஸ் என்று சொல்வி

வேதனை தீர்க்குமொரு வைத்திய

வேலையில் தேர்ச்சியடைந்துள்ளே நென்றால்

வேதியரானலஞ்சரி—அவரை

வீட்டில் சமயலறை கூட்டிச் செல்வீர்

எங்குபோச்ச தீண்டாமை—இது

இழி விழி விழி விழி எஞ்ஞான்றும்

துக்கமாம் இந்து மதத்தை—நீங்கள்

தொலைத்திடவோ வழி தேடுகின்றீர்

மங்குதைதயோ நாளுக்கு நாள்—உங்கள்

மதத்தினிலுங்களுக்குப் பற்றிருந்தால்

சங்கை யொன்றில் லாமல்—தீண்டாத

ஜாதியெனு மெண்ண த்தையே தொலைக்க வேண்டும்

ஒற்றுமை யுண்டாக வேண்டும்—என்றும்

உயர்வு தாழ்வெனு மிவை நீக்கவேண்டும்

மற்றவர்கள் நம்மைக் கண்டால்—வெகுவாய்

பயப்படும்படியான நடத்தை வேண்டும்

சற்றுமனச் சேரூர்வின்றி—அன்னை

சக்திமா நருளிணைத் தேடவேண்டும்

முற்று மவன் செயலேயாம்—என்று

முழுமனது மவன்பால் வைக்க வேண்டும் (தீண்டாத)

5. கதர் கப்பல் கொடி தோணுதே - என்ற மெட்டு.

பல்லவி.

ஒமெனுங் கொடி நாட்டினார்

உத்தம ஞானவாசி உயர்குல ஆயர் நேசி

(ஓ)

அநுபல்லவி.

பூமிதனில் நாமென்றும் புனிதமடைய வென்றும்

சாமி தயானந்தரென்றும் சாதாமகா நெங்கும்மின்னும் (ஓ)

சரணம்.

- 1 வேத சாஸ்திர நூலை விரும்பி யுணர்வ தாலே
ஆதரவு கைமேலே அனைவர்க்கு மாவதாலே
அஞ்ஞானம் நீங்கி
மெஞ்ஞானம் ஒங்கி
எஞ்ஞானம்
அனுக்ரகம் செய்தனரே ஆர்யஸமாஜினிலே (ஓ)
- 2 கடற் சமுற் காற்றினாலே கவலை கொள் தோணி போலே
திடங்குன்றும் ஹிந்துபாலே திடங்கொண் டக்கரைமேலே
சேர்த்த பூமான் பாது
கார்த்த கோமான் பயம்
தீர்த்த சீமான்
ஜெயம் பெறவே யிக்காலே ஜெயபேரிகை யீதாலே (ஓ)
- 3 தேசந்தோறும் ஆர்ய சங்கம் திறந்துவைத்துப் ரசங்கம்
ஆசை யோடு செய்த சிங்கம் அனைவரும் போற்றுந்தங்கம்
அறிவீரே இங்கு
தெரிவீரே நன்றி
பெறுவீரே
ஆர்யமதமேலோங்க அதிபிரயாசை கொண்டோர் (ஓ)
- 4 பல வினைகளை போக்கி
பருதி முன்பனி போ லாக்கி
பூவுலக இருள் நீக்கி
போதம் புகல ரோக்கி
புரிந்தோரே க்ருபை
நிறைந்தோரே வேத
முணர்ந்தோரே
புவனிமேல் பாலன் முத்து புகழும் ஜெயவீரரே (ஓ)

6. பருப்பதன் மகள் பாலா—என்ற மெட்டு.

பல்லவி.

நமஸ்தே துதிமனமே ஒரு நாளுமில்லை விசனமே. (நம)

சரணம்.

1. சமத்துவ வுரிமையைத் தகைபெறத் தொடுக்கும்
சகல வஞ்ஞாணத்தைத் தகர்த்தருள் கொடுக்கும்
சமத்திய பெரும்பழி தொல்லையை முடுக்கும்
சுகிர்தமுந் தருமமுந் தூய்மையும் அடுக்கும். (நம)
2. சாமி தயானந்தர் தத்துவ ஞானி
சகலரும் போற்ற வந்தரு ளபிமானி
பூமியிற் புகழ் பெறும் புண்ய நிதானி
போதிக்க நடுகிலை பொங்கு சமானி (நம)
3. ஆர்ய ஸமாஜத்தி னருமையைப் பற்றும்
அவரவ ரிருதய மரதியைச் சுற்றும்
பாரிய வித்தையின் பரம்பொருள் முற்றும்
பலதுறை களிணுமேம் படிப்பது சுற்றும் (நம)
4. வீரனெம். ஜே. சர்மா விதரணன் போலும்
வேதத்தை விளக்கும் வா ரிலையினி மேலும்
காரணங் கருதியே கடைப் பிடித்தாலும்
கடவுளொருவனையே கணிப்பது சாலும் (நம)

7. அடேக்துமல்லிகை தொடேகு மெத்தையிலே—என்ற மெட்டு.

1. உலகமக்களுக் கிலகு மந்திரமே ஆரியஸமாஜம்
ஒரு தனிப்பொருள் வரு சுதந்திரமே யிதை
யோர்ந்துநல்வழி-சார்ந்து கல்வியை-நேர்ந்து நன்மதி-கூர்ந்
திருப்பது—ஒற்றுமைக்குயர் வாழ்க்கையுந்தருமே
மானுடப் பிறகியி—னுயர்வுதாழ்வை யொழிக்கவருமே
2. பலவிதத்திலும் நல்வழி தொடுக்கும்—பரம்பொருளிணையடி
பதிய வைத்தநன் மதியையுந் கொடுக்கும்—கலைபடித்தவர்க்
கிது முடித்தவமிசை—நடித்துலவிய—கெடித்தகைமையிற்—
பரவியிந்தியர் விடுதலை யளிக்கும்—சுயராச்சியம்பெறும்—
பயனையுந்தரு மிகுமனங் களிக்கும்.

3. நமஸ்து வெண்பது சமத்துவ நிலையே—ஆரியஸுமாஜ்
நல்லுரிமையைப் பெறுவது முறையே—தகு ஞாய
சஞ்சிகை யாகவந்தது பாயமுங்கொடு—தேயமக்களை
நடுவதற்கிட மிலைகளவிலையே—எல்லோரும் வந்து—
நடுநிலைப்படி சேர்வது வலையே.
4. சமமெனுங் கணிய மனகாட்சியே—எம். ஜே. சர்மா
வின் சதிர் பெறு பிர சங்க சாட்சியே.
பல—சாத்திரத்தினும் நேர்த்தி பெற்றது கோத்தி
ரத்தையும்—சேர்த்து வைப்பது—தகுந்த பத்தியா
லுவந்துகூடுமே—சன் மார்க்கமுத்தி—தழைய
வைத்தருள் பொழிய நாடுமே.

ஆரியஸுமாஜத்தின் கொள்கைகள்.

8 மார்க்கத்தில் கண்டகனி—என்ற மெட்டு.

1. ஆரியரே மிக விரிய மமைந்த
அன்புள்ள சோதரரே எங்கள்
ஆரிய ஸுமாஜக் கொள்கைகளை நானே
அரைகுவேன் அறி விரே (ஆ)
2. ஆனந்த மாகவே ஞானமதை ஆட்டும்
அற்புத மாமருந்தே வெகு
அன்புடன் மெம்பர்களாகவே சேர்ந்துநீர்
அருந்துங்கள் நல் மருந்தே (ஆ)
3. பரமகுரு தயானந்தர் கூறியதை
பகருவேன் இங்கு நானே அவர்
பாதார விந்தம் பணியும் எம். ஜே. சர்மா
பாலனும் நான் தானே (ஆ)
4. பாரினில் தெய்வம் பல உண்டென ஜென்மப்
பாழாக்கிக் கொள்ளாதீர் உங்கள்
பாலனுரைத்திடும் பாடலின் உண்மை
விணைநத் தள்ளாதீர் (ஆ)

5. ஈஸ்வரனே சர்சிதானந்த ஸ்வரூபர்
எங்கும் நிறைந்தவரே அவர்
எல்லோரையும் ஆளசக்தி உடையவர்
எக்காலு மிருப்பவரே (ஆ)
6. பிறப் பிறப்பற்றவர் பேதமில்லாதவர்
பேரின்ப வீடளிப்பார் அவர்
பித்தனை போல பரிசுத்தம் படைப்பவர் அழிப்பவரே. (ஆ)
7. ஆதியந்த மற்ற ஜோதிப்பிர காசமே
அழிவில்லாத தெய்வமே வெகு
நீதியுடனே நாம் பூஜித்தருள் பெற்று
ஆனந்தங் கொள்வோமே (ஆ)

9. கண்ணபிரான் என்றெனவே காசினில் அவதாரன்
என்ற மெட்டு.

1. ஆரிய சோதாரே அன்புநிறைந் தோரே மிக
அறிவிற் சிறந்தோரே எங்கள்
ஆரியஸமாஜந்தன்னை ஆதரிப்பீர் நீரே (ஆ)
2. மாரி மூன்றுமாதம் பெய்யும் மாமதூரா புரியே
தெற்கு மாசிவீதிக் கருகே எங்கள்
ஆரியஸமாஜ சங்கம் அமைந்ததும் சரியே (ஆ)
3. ஸமாஜசங்க முக்ய கருத்துரைப்பேன் நானே
எம். ஜே. ஷர்மா பண்டித் தானே அவர்
சாஸ்திரத்திற் கதிபதியாய் வந்ததோர் சீமானே (ஆ)
4. உலகத்திற்கே உபகாரம் செய்யும் வேலை ஒன்று
ஹிந்தி கலைகள் கற்றல் நன்று உடன்
ஆரிய ஸமாஜம் வந்தடைந்திடுவீ ரின்று (ஆ)

5. தேக ஆகம் சம்பந்தமாய் மேன்மைசெய்ய வேண்டும்
அதின் நன்மைபெற வேண்டும் நம்
தேசத்தின் சமூகமாக ஒத்துழைக்க வேண்டும் (ஆ)
6. அறியாமையை ஒழித்து அறிவைப்புகட்ட வேண்டும்
அதன் உரிமையைபெற வேண்டும் நாம்
ஆரிய சோதாரை ஆதரிக்க வேண்டும் (ஆ)
7. ஆரியருடன மதியாயிருக்க வேண்டும் அதின்
பெருமையடைய வேண்டும் நாம்
அன்போடும் நியாயத்தோடும் நடந்துகொள்ளல்
வேண்டும் (ஆ)
8. குறைகளேது மிருந்திடினு பொருமை கொள்ளல்
வேண்டும்-இதில் வருமை தள்ள வேண்டும்—சிறு
நரசிம்மன் உறை மொழியை ஆதரிக்க வேண்டும். (ஆ)
- ஆரியரே எந்தன் அருமை சோதாரே
ஆரியஸமாஜம் வந்தாதரித்திடும் (அ)
- பாரினி லென்குரு பகன்றதோர் முறையை
கூறிடுவே னுனந்தன் தாய் தந்தையர்களே (அ)
- தான் செய்த காரியம் மேலான தென்று
நானென்ற ஆணுவம் கொள்ளுதல் தகாதெந்தன் (அ)
- அன்னியர் அன்புடன் செய்திடும் முறையை
ஆதரித் தானந்தம் கொள்ளுதல் நலமெந்தன் (அ)
- அருமை சோதாரே ஆரியரே எந்தன் (அரு)

திடமாயென் தமயநான்—என்ற மெட்டு.

ஆர்யமத புத்திரரே அன்புநிறை மித்திரரே
ஆரியஸமாஜம் வந்து ஆதரித்தானந்தம் கொள்வீரே (ஆ)

எல்லோருடைய நன்மையைக் கருதும் சம்பந்தமான
கொள்கைகளை ஒப்புக்கொண்டு கட்டுப்பட்டு நடப்பீரே (ஆ)

தன்னுடைய நன்மைகளில் சம்பந்தமுள்ள காரியம்
தன்னிஷ்டம்போல் தானடந்து கொள்வீரென் சோதாரே (ஆ)
நம்மை ஹிந்துவேதசாஸ்திரம் நலமுடன் கற்பிக்கும்
எம். ஜே. ஷர்மா பண்டிட் பாதம்பணிந் தெல்லோரும் நடப்
பிரே (ஆ)
குருதயா னந்தர்கொள்கை கூறினேன் நரைந்தும் நான்
குற்றங்குறையிருப்பினும் கொள்ளுவீர் பொருமை நீரே (ஆ)
குருவினுபதேசமே சிறமேற் கொண்ட சிறுவன்
நரசிம்மன் உரைபதம் நலமென ஆசீர்வதிப்பீர். (ஆ)

(தேயிலைத் தோட்டத்திலே)

பல்லவி.

ஆரிய சோதாரே கூடல்
ஆரிய ஸமாஜத் தறிக்கையா மிக்கொள்கை (ஆ)
கண்ணிகள்.

1. கூறிடுவேன் நானே சொல்லக்
குற்றத்தை நீக்கி குணத்தைக்கொள்வீரிந்த
பாரிலுபகாரம் செய்ய
பாங்குடன் கங்கணம் தாங்கிய மாஸபை (ஆ)
2. தர்மத்தை மறவாது ஸமாஜ்
சாஸ்திரக் கொள்கைபோல் சம்மதிப்பிராதி
கர்த்தனைத் தோத்தரிப்பீர் எந்த
காலத்திலுமுண்மை கண்டுரைப்பிரெங்கும் (ஆ)
3. எல்லோரிடத்திலுமே மன
திச்சையுடன் பேசி பகஷ்முண்டாக்கவும்
கல்லாத பிள்ளைகட்கே தர்மக்
கல்விபயில்வதர்க்குள்ள ஸமாஜமே (ஆ)

- 4 எல்லா ரறிவுகட்கும் யெங்கும்
 பேசுவன்துவான யிமையோனைப்போற்றுங்கள்
 நல்லமதிபுடைய ஆர்ய
 நண்பரே யின்பமோ டன்புடையோரான (ஆ)
- 5 அறியாமை தனை யொழித்து நல்ல
 அறிவை பரவச் செய்தானந்தங் கொண்டிதை
 சரியாக ஆலோசித்தால் சச்சி
 தானந்த நசன் தரணியிலொருவர் தான் (ஆ)
- 6 சாமி தயாநந்தரும் ஆர்ய
 சங்கங்க னெங்கெங்கும் தங்கும்படி செய்தார்
 பூவி லிவர் போலும் வேறு
 புண்ணியவானுண்டோ பூர்த்திபுடன் சொல்ல (ஆ)
- 7 ஸ்ரீமான் ஹன்ஸ்ராஜவர்கள் ஆர்யர்
 செழித்தோங்க லாகூரில் ஸ்ரீ தயானந்தர்பேர்
 சிறந்திடுங் கல்விச்சாலை உண்டு
 செய்தா ரிச்சிமானும் வையக மீதிலே (ஆ)
- 8 வேதம் பொதுவல்லவோ அதை
 விரும்பித் தெரிந்திட வேணுமானு லார்ய
 நாத ரெம். ஜே. சர்மாஜீயை இன்றே
 நாடி வந்தாலவ் விசேட மறியலாம் (ஆ)
- 9 பூதலமீதி விர்தி பாஷை
 போதனை செய்யும் நம் நாத ரெம். ஜே. ஷர்மா
 சிதப்பிர சங்கரே சதூர்
 வேதமுணர்ந்து ப்ரக்யாதி யடைந்தவர் (ஆ)
- 10 உத்தம நற்சபையே இதை
 உண்மையுடன் சொன்னேன் நன்மையடையவே
 சித்த மகிழ்வுடனே பாலன்
 முத்து சொல்லை ஆதரித்திடுவீர்களே. (ஆ)